

**மாதிரி வினாத்தாள்**  
கூட்டாண்மைக் கணக்குகள் - அடிப்படைக் கருத்துகள் - பகுதி -III  
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II.நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 90

5 x 1 = 5

**பகுதி - அ**

- 1) கூட்டாளிகளின் நடப்புக் கணக்குகள் தொடங்கப்படுவது-----  
(a) நிலை முதல் முறையில் (b) மாறுபடும் முதல் முறையில் (c) நிலை முதல் முறையிலோ அல்லது மாறுபடும் முதல் முறையிலோ
- 2) உடன்பாடு இல்லாத நிலையில் இலாப நட்டம் பகிரப்படுவது -----  
(a) முதல் விகிதத்தில் (b) ஒவ்வொரு கூட்டாளியும் செலவிட்ட நேர விகிதத்தின் அடிப்படையில் (c) சமமாக
- 3) X,Y என்ற கூட்டாளிகள் 2:3 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களின் முதல்,முறையே ரூ.1,20,000 மற்றும் ரூ.60,000 ஆகும். அவ்வாண்டின் இலாபம் ரூ.9,000.கூட்டாண்மை உடன்பாடு முதல் மீது வட்டி பற்றி எதையும் குறிப்பிடாத பொழுது X,Y இருவருக்கும் கிடைக்கும் இலாபம் -----  
(a) இலாபம் :X-ரூ.6,000; Y-ரூ.3,000; (b) இலாபம் : X-ரூ.3,600; Y-ரூ.5,400; (c) இலாபம் : X-ரூ.3,000; Y-ரூ.6,000;
- 4) கூட்டாளி ஒருவர் முதல் மீது வட்டி பெற உரியவராயின்,அது கொடுக்கப்படுவது -----  
(a) இலாபத்திலிருந்து மட்டும் (b) முதலிலிருந்து மட்டும் (c) இலாபத்திலிருந்து மட்டும் அல்லது முதலிலிருந்து மட்டும்
- 5) கூட்டாண்மை உடன்பாடு இல்லாத பொழுது, கூட்டாளிகளுக்கு -----  
(a) ஊதியம் அளிக்கப்படும் (b) ஊதியம் அளிக்கப்பட மாட்டாது (c) நிறுவனத்திற்காக உழைத்தவர்களுக்கு சம்பளம் அளிக்கப்படும்

5 x 5 = 25

**பகுதி - ஆ**

- 6) உயர் இலாபம் என்றால் என்ன?
- 7) கூட்டாளிகளின் நடப்புக் கணக்கு என்றால் என்ன?
- 8) இலாப நட்டப் பகிர்வுக் கணக்கு என்றால் என்ன?
- 9) கூட்டாண்மை, கூட்டாளிகள், நிறுவனம் - இச்சொற்களின் பொருள் தருக.
- 10) ரவி, ரகு என்ற இரு கூட்டாளிகள் முறையே ரூ.90,000, ரூ.70,000 முதல் வைத்து ஏப்ரல் 1, 2003 அன்று தொழில் தொடங்கினர். ரவி மேலும் ரூ.10,000 கூடுதல் முதல் ஜூலை 1, 2003 அன்று கொண்டு வந்தார். முதல் மீது வட்டி 10% அனுமதிக்கப்படுகிறது. 2004, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ரவி மற்றும் ரகு ஆகியோரின் முதல் மீதான வட்டியைக் கணக்கிடுக.

5 x 12 = 60

**பகுதி - இ**

- 11) மாறுபடும் முதல் முறை, நிலை முதல் முறையில் தயாரிக்கப்படும் கணக்குகளின் படிவம் காட்டுக.
- 12) முதல் மீது வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
- 13) எடுப்பு மீதான வட்டி கணக்கிடும் முறையை விவரி. எடுப்பு மீதான வட்டி குறித்த குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
- 14) கூட்டாளிகளின் ஊதியம் மற்றும் கழிவு குறித்து குறிப்பு வரைக. கழிவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
- 15) கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு அன்பு, பாலு எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளை  
(அ) நிலை முதல் முறை மற்றும்  
(ஆ) மாறுபடும் முதல் முறைகளில் தயார் செய்க.

அன்புபாலு

ரூ. ரூ.

|                                      |        |        |
|--------------------------------------|--------|--------|
| 1.4.2004 அன்றைய முதல்                | 90,000 | 70,000 |
| 2004 - 2005 ஆம் ஆண்டின் எடுப்பு      | 12,000 | 9,000  |
| எடுப்பு மீது வட்டி                   | 360    | 270    |
| முதல் மீது வட்டி                     | 5,400  | 4,200  |
| கூட்டாளிகளின் ஊதியம்                 | 12,000 | ----   |
| கழிவு                                | -----  | 6,000  |
| 2004 - 2005 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு | 6,000  | 4,000  |

\*\*\*\*\*